

Tamil Murli Quiz 06-12-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.
இங்கே கிளிக் செய்க: [20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள்](#) மற்றும் [பழைய வினாடி-வினா.abc](#)

Q.1) சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:

கடின உழைப்பை முடிவுக்கு கொண்டு வந்து _____ ஆகுங்கள்.

- A. ☐ சகஜ யோகி
- B. ☐ லேசானவர்
- C. ☒ நிரந்தர யோகி
- D. ☐ வெற்றிசாலி

Q.2) சரியான 2 (இரண்டு) விடைகளைத் தேர்வு செய்யவும்:

திலாராமின் இதய சிம்மாசனத்தில் யார் அமர முடியும் என்று பாபா கூறுகிறார்?

- A. ☒ ஒரு தந்தையை தவிர வேறு யாரும் இல்லை என்ற நிலையில் இருப்பவர்
- B. ☐ யாருக்கு ஒரு திலாராமிடம் அதிக அன்பு இருக்கிறதோ அவர்
- C. ☒ யாருடைய இதயத்தில் எப்போதும் ஒரு தந்தை திலாராம் நிறைந்திருக்கிறாரோ அவர்
- D. ☐ யார் ஒரு தந்தை திலாராமிடம் முழுவதுமாக பலி ஆகிறார்களோ அவர்கள்.

Q.3) சரியான விடையை தேர்வு செய்யவும்:

தூரத்தில் இருக்கும் குழந்தைகளும் எந்த ஒரு காரணத்தால் திலாராம் தந்தையின் எதிரில் இருக்கிறார்கள்?

- A. ☒ தங்களுடைய இதய பூர்வமான ஈடுபாட்டின் காரணமாக
- B. ☐ தங்களுடைய இதய பூர்வமான அன்பின் காரணமாக
- C. ☐ இதய பூர்வமாக தந்தைக்கு அர்ப்பணம் ஆகி இருக்கும் காரணமாக
- D. ☐ தந்தையின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதன் காரணமாக

Q.4) சரியா? தவறா?:

யோகா செய்பவர்கள் என்றால் துண்டிக்கப் படும் போது மீண்டும் இணைபவர்கள்.

- A. ☒ சரி
- B. ☐ தவறு

Q.5) சரியான விடையை தேர்வு செய்யவும்:

அனைவரும் மாலையின் மணியாக இருந்தாலும் வரிசைக் கிராமம் எந்த ஆதாரத்தில் உண்டாகிறது?

- A. ☐ ஞானம் மற்றும் யோகம்
- B. ☐ தெய்வீக குணங்களை தாரணை செய்யும் முயற்சி
- C. ☐ சேவை செய்வதில் செய்யும் முயற்சி
- D. ☒ தாய்மை மற்றும் யோகம்

Q.6) சரியான விடையை தேர்வு செய்யவும்:

குழந்தையாக இருப்பவன், அதிபதியாகுபவன் என்ற சுலோகனை எப்பொழுதும் நினைவில் வைக்கும் சிரேஷ்ட ஆத்மா எந்த ஒரு விளையாட்டில் வரக்கூடாது என்று பாபா கூறுகிறார்?

- A. ☐ வெற்றி - தோல்வி என்ற விளையாட்டு
- B. ☒ இழந்தேன் - அடைந்தேன் என்ற விளையாட்டு
- C. ☐ தமோபிரதானம் - சதோபிரதானம் என்ற விளையாட்டு
- D. ☐ சுகம் - துக்கம் என்ற விளையாட்டு

Q.7) சரியா? தவறா?:

மற்ற இடங்களில் உள்ள இயக்கங்கள் தலைவர் இறந்து விட்டால் உடைந்து விடுகின்றன. பிரம்ம பாபா அவ்யக்த்தம் ஆன பிறகு இங்கு சேவை மிகவும் வளர்கிறது. ஒரு நாள் ஜனாதிபதி மாளிகை கூட உங்களுடைய வீடாக மாறிவிடும்.

- A. ☒ சரி
- B. ☐ தவறு

Q.8) சரியான விடையை தேர்வு செய்யவும்:

இன்று பார்ட்டிகளை மட்டும் சந்திக்க வேண்டிய நாளாக இருந்தாலும் பாபா ஏன் முரளியை கூறினார்?

- A. ☐ பாபாவிற்கு குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை இருப்பதால்
- B. ☐ பாபாவிற்கு குழந்தைகளின் மேல் கருணை நிறைய இருப்பதால்
- C. ☐ நாடகத்தில் அவ்வாறு பதிவாகி இருப்பதால்
- D. ☒ அதிக மகாவீர் குழந்தைகள் பாப்தாதாவை ஈர்த்துக் கொண்டிருப்பதால்

Q.9) சரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்:

ஞானத்தின் அர்த்தமே சொரூபத்தில் கொண்டு வருவது. இன்று எந்த விஷயத்தை சொரூபத்தில் கொண்டு வர வேண்டும் என்று பாபா கூறினார்?

- A. ☒ குழந்தையாக இருப்பவரிலிருந்து எஜமானன் ஆகும் விஷயத்தை
- B. ☐ வியாபாரிகள் ஆகாமல் சதா தந்தையின் நினைவில் இருக்க வேண்டும் என்ற விஷயத்தை
- C. ☐ மாலையின் மணியில் முதல் நம்பரில் வர வேண்டும் என்ற விஷயத்தை
- D. ☐ ஆஸ்தியை முழுவதாக அடைய வேண்டும் என்ற விஷயத்தை

Q.10) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :

ஒவ்வொரு எண்ணம் மற்றும் காரியத்தை உயர்ந்ததாக மற்றும் பயனுள்ளதாக ஆக்கக்கூடிய _____ ஆகுக.

- A. ☐ விஷ்வ கல்யாணகாரி
- B. ☒ ஞான சொரூப, அறிவு நிறைந்தவர்
- C. ☐ ஸ்வ பரிவர்த்தக்
- D. ☐ பரோபகாரி